



தமிழ்நாடு அரசிதழ்

சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது.

No. 402A]

சென்னை, செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 7, 2021
ஆவணி 22, பிலவ, திருவள்ளூர் ஆண்டு-2052

பகுதி IV—பிரிவு 1

தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்

பொருளடக்கம்

சட்டமுன்வடிவுகள்:

பக்கங்கள்.

எண் 31/2021—தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டுச் (இரண்டாம் திருத்தம்) சட்டம்	2-4
எண் 32/2021—தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம்	5-9

2021ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 7ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 31/2021

1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டுச் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.

இந்தியக் குடியரசின் எழுபத்து இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின் வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு
மற்றும்
தொடக்கம்.

1. (1) இந்தச் சட்டம், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டுச் (இரண்டாம் திருத்தம்) சட்டம் என்று வழங்கப்பெறும்.

(2) இது, மாநில அரசால் அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

II ஆம் இணைப்புப்
பட்டியலுக்கான
திருத்தம்.

2. 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டுச் சட்டத்தின், II ஆம் இணைப்புப்பட்டியலில், (தமிழ்நாடு சட்டம் XIV/1955)

(1) (1) ஆம் பத்தி நிரலில் 3 ஆம் உறுப்பில், அதன் (2) ஆம் பத்தி நிரலில் (ii) ஆம் இனத்திற்கு எதிராக உள்ள (3) ஆம் பத்தி நிரலில் “இரண்டாயிரம் ரூபாய்” என்ற உள்ளீட்டிற்காக, “ஆயிரத்து ஐநூறு ரூபாய்” என்ற உள்ளீடானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(2) (1) ஆம் பத்தி நிரலில் 11 ஆம் உறுப்பில், அதன் (2) ஆம் பத்தி நிரலில் (r) என்ற கூறிற்கு எதிராக உள்ள (3) ஆம் பத்தி நிரலில் “ஆயிரம் ரூபாய்” என்ற உள்ளீட்டிற்காக, “எழுநூற்று ஐம்பது ரூபாய்” என்ற உள்ளீடானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

நோக்கக் காரண விளக்கவுரை

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, நீதியரசர் K. சம்பத் அவர்களின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டுச் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 6/2017) மூலம் 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டுச் சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் XIV/1955) திருத்துவதனால் நீதிப்பேராணை மனுவிற்கு தாக்கல் செய்யும் நீதிமன்றக் கட்டணமானது ரூ. 1000/- ஆகவும் நீதிப்பேராணை மேல்முறையீட்டிற்கு தாக்கல் செய்யும் நீதிமன்றக் கட்டணமானது ரூ. 2000/- ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீதிப்பேராணை மனு மற்றும் நீதிப்பேராணை மேல்முறையீட்டு மனுவைப் பொறுத்த நீதிமன்றக் கட்டணங்களின் மறு சீராய்வுக்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பு நீதிப்பேராணை மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றமானது நீதிப்பேராணை மனு எண். 10233/2020ன் 31.03.2021 தேதியிட்ட இடைக்கால ஆணையில் மேற்சொன்ன நீதிமன்றக் கட்டணத்தின் அதிகாரிப்பின் அளவானது மாநில அரசால் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய அளவு அதிகமாக உள்ளது என கருத்துரை தெரிவித்துள்ளது. அரசானது, உயர்நீதிமன்றத்தின் கருத்துரையைக் கருத்தில் கொண்டு, நீதிப்பேராணை மனுவினை தாக்கல் செய்வதற்காக, ரூ. 750/- மற்றும் நீதிப்பேராணை மேல்முறையீட்டு தாக்கல் செய்வதற்காக ரூ. 1500/- என நீதிமன்றக் கட்டணத்தை குறைக்கவும், 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டுச் சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் XIV/1955) மேற்கண்ட நோக்கத்திற்காக திருத்துவதெனவும் முடிவு செய்துள்ளது.

2. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

எஸ். ரகுபதி,
சட்டத் துறை அமைச்சர்.

சென்னை-600 009,
செப்டம்பர் 7, 2021.

கி. சீனிவாசன்,
செயலாளர்.

2021ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 7 ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 32/2021

2017ஆம் ஆண்டு தமிழ்நாடு சர்க்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.

இந்தியக் குடியரசின் எழுபத்து இரண்டாம் ஆண்டில், தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:—

1. (1) இந்தச் சட்டம், 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சர்க்குகள் மற்றும் சேவைகள் வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம் என அழைக்கப்பெறும். குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.

(2) (i) 2, 6 மற்றும் 15ஆம் பிரிவுகளானது 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்;

(ii) 4 மற்றும் 5ஆம் பிரிவுகளானது 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும்

(iii) இந்தச் சட்டத்தின் பிற பிரிவுகளானது, மாநில அரசினால் அறிவிக்கையின் வாயிலாகக் குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்
19/2017.

2. 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு சர்க்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான), 7ஆம் பிரிவில், (1)ஆம் உட்பிரிவில், (அ)ஆம் கூறுக்கு பின்பு, பின்வரும் கூறு மற்றும் விளக்கமானது புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:— 7ஆம் பிரிவிற்கானத் திருத்தம்.

“(அ) ரொக்கப் பணத்திற்காக, காலதாமதமாக செலுத்தப்படும் செலுத்துகைக்காக அல்லது பிற மதிப்புமிக்க மறுபயனுக்காக, தனிநபரல்லாத, நபர் ஒருவரால், அதன் உறுப்பினர்கள் அல்லது அங்கத்தினர்களுக்கு அல்லது நிலைஎதிர்மாறாகவோ, செய்யப்படும் செயற்பாடுகள் அல்லது நடவடிக்கைகள்.

விளக்கம்.—இந்தக் கூறின் நோக்கங்களுக்காக, ஈங்கிதனால் தெளிவுபடுத்தப்படுவது யாதெனில், தற்போதைக்கு நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதிலும், அல்லது நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது அதிகார அமைப்பு எதனின் தீர்ப்பு, தீர்ப்பாணை அல்லது ஆணை ஆகியவற்றில் என்ன அடங்கியிருப்பினும், நபர் மற்றும் அதன் உறுப்பினர்கள் அல்லது அங்கத்தினர்கள் இரண்டு தனிப்பட்ட நபர்களாக கருதப்படுதல் வேண்டும் மற்றும் அவர்களுக்கிடையேயான செயற்பாடுகள் அல்லது நடவடிக்கைகளின் வழங்குகையானது அத்தகைய ஒரு நபரிடமிருந்து மற்றவருக்கு, நடைபெறுவதாக கருதப்படுதல் வேண்டும்;”.

3. முதன்மைச் சட்டத்தின் 16ஆம் பிரிவில், (2)ஆம் உட்பிரிவில், (அ)ஆம் கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:— 16ஆம் பிரிவிற்கானத் திருத்தம்.

“(அ) (அ)ஆம் கூறில் குறிப்பிடப்பட்டுள்ள பற்றுக்குறிப்பு அல்லது வரிவிலைப்பட்டியலின் விவரங்களானது வெளிப்புற வழங்குகையின் விவர அறிக்கையில் வழங்குநரால் அளிக்கப்பட்டுள்ளது மற்றும் அத்தகைய விவரங்களானது, 37ஆம் பிரிவின் கீழ் குறித்துரைக்கப்பட்டுள்ள முறையில் அத்தகைய பற்றுக்குறிப்பு அல்லது வரிவிலைப்பட்டியலின் பெறுநருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது;”.

4. முதன்மைச் சட்டத்தின் 35ஆம் பிரிவில், (5)ஆம் உட்பிரிவானது 35ஆம் பிரிவிற்கானத் திருத்தம்.

44ஆம் பிரிவிற்கான
மாற்றீடு.

5. முதன்மைச் சட்டத்தின் 44ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

“44. ஆண்டறிக்கை.—ஓர் உள்ளீட்டு சேவை விநியோகிப்பவராகவோ, 51ஆம் பிரிவு அல்லது 52ஆம் பிரிவின் கீழ் வரி செலுத்தும் ஒரு நபராகவோ, ஒரு தற்செயல் வரி விதிக்கத்தக்க நபராகவோ மற்றும் ஒரு குடியிராத வரி விதிக்கத்தக்க நபராகவோ அல்லாத பிற, பதிவுபெற்ற நபர் ஒவ்வொருவரும், மின்னணு வாயிலாக ஒவ்வொரு நிதியாண்டிற்காகவும் தணிக்கை செய்யப்பட்ட ஆண்டு நிதியறிக்கையுடனான, நிதியாண்டிற்காக அளிக்கப்பட்ட அறிக்கையில் விளம்புகை செய்யப்பட்ட வழங்குகைகளின் மதிப்பினை சரிசெய்யும், ஒரு சுய சான்றிட்ட சரிசெய்யும் அறிக்கையினை உள்ளடங்கலாகும் ஓர் ஆண்டு அறிக்கையினை, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள்ளாகவும் அத்தகைய படிவத்திலும் மற்றும் அத்தகைய முறையிலும் அளித்தல் வேண்டும்:

வரம்புரை:—ஆனால், ஆணையரானவர், மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில், அறிவிக்கையின் வாயிலாக, இந்தப் பிரிவின் கீழ் ஆண்டறிக்கை தாக்கல் செய்வதிலிருந்து பதிவுபெற்ற நபர்களின் எந்த வகையினரையும் விலக்களிக்கலாம்:

மேலும் வரம்புரை:— ஆனால், இந்தப் பிரிவில் அடங்கியுள்ள எதுவும், மைய அரசு அல்லது ஒரு மாநில அரசு அல்லது ஓர் உள்ளாட்சி அதிகார அமைப்பிற்கு, அதன் வரவு-செலவு பேரேடு, இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரால் அல்லது உள்ளாட்சி அதிகார அமைப்புகளின் கணக்குகளைத் தணிக்கை செய்வதற்காக அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிறச் சட்டம் எதனின் படியும் நியமிக்கப்பட்ட ஒரு தணிக்கையாளர் தணிக்கை செய்வதற்குட்படுத்தப்படும் நேர்வுகளில், பொருந்தாது.”.

50ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.

6. முதன்மைச் சட்டத்தின் 50ஆம் பிரிவில், (1)ஆம் உட்பிரிவில், வரம்புரையாக, பின்வரும் வரம்புரையானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:

“வரம்புரை:—ஆனால், ஒரு வரிக்கால அளவின்போது மேற்கொள்ளப்பட்ட வழங்குகைகளைப் பொறுத்த வரை, மற்றும் 39ஆம் பிரிவின் வகைமுறைகளுடன் இணங்கிய உரிய தேதிக்குப் பின்பு அளிக்கப்பட்ட, கூறப்பட்ட காலத்திற்கான கணக்கு விவர அறிக்கையில் விளம்புகை செய்யப்பட்ட வரியின் மீதான வட்டியானது, கூறப்பட்ட காலத்தைப் பொறுத்த வரையில் 73ஆம் பிரிவு அல்லது 74ஆம் பிரிவின் கீழ் நடவடிக்கைகள் எதனின் தொடக்கத்திற்குப் பின் அத்தகைய கணக்கு விவர அறிக்கையானது அளிக்கப்பட்டிருந்தாலன்றி, மின்னணு பணப்பேரேட்டில் பற்று வைத்தலின் மூலம் செலுத்தப்படும் வரியின் அந்தப்பகுதியின் மீது செலுத்தப்படுதல் வேண்டும்.”.

74ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.

7. முதன்மைச் சட்டத்தின் 74ஆம் பிரிவில், 1ஆம் விளக்கத்தில், (ii) ஆம் கூறில், “பிரிவுகள் 122, 125, 129 மற்றும் 130” எனும் சொற்கள் மற்றும் எண்களுக்காக, “பிரிவுகள் 122 மற்றும் 125” எனும் சொற்கள் மற்றும் எண்களானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

75ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.

8. முதன்மைச் சட்டத்தின் 75ஆம் பிரிவில், (12)ஆம் உட்பிரிவில், பின்வரும் விளக்கமானது புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:—

“விளக்கம்.—இந்த உட்பிரிவின் நோக்கங்களுக்காக, “சுய வரிக்கணிப்பு” எனும் சொற்றொடரானது 37ஆம் பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட, ஆனால் 39ஆம் பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட கணக்கு விவர அறிக்கையில் உள்ளடங்காத, வெளிப்புற வழங்குகைகளின் விவரங்களை பொறுத்து செலுத்தலாகும் வரித்தொகையினை உள்ளடக்குதல் வேண்டும்.”.

83ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.

9. முதன்மைச் சட்டத்தின் 83ஆம் பிரிவில், (1)ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

“(1) அத்தியாயம் XII, அத்தியாயம் XIV அல்லது அத்தியாயம் XV-ன்கீழ் நடவடிக்கை எதுவும் தொடங்கப்பட்டதன் பின்பு, ஆணையர், அரசு வருவாயின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக, அவ்வாறு செய்வது அவசியமென கருதுகிறவிடத்து, அவர் எழுத்து வடிவிலான ஆணையின் வாயிலாக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், வரிவிதிக்கத்தக்க நபருக்கு அல்லது 122ஆம் பிரிவின் (1A)ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட நபரெவருக்கும் சொந்தமான வங்கிக் கணக்கு உள்ளடங்கலான, சொத்து எதையும் தற்காலிகமாக பற்றுக்கை செய்யலாம்.”.

10. முதன்மைச் சட்டத்தின் 107ஆம் பிரிவில், (6)ஆம் உட்பிரிவில், பின்வரும் வரம்புரையானது இணைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

107ஆம் பிரிவிற்கானத் திருத்தம்.

“வரம்புரை:—ஆனால், 129ஆம் பிரிவின் (3)ஆம் உட்பிரிவின் படியான ஓர் ஆணைக்கு எதிராக மேல்முறையீடு எதுவும், தண்டத்தொகையின் இருபத்தைந்து விழுக்காட்டளவிற்கு ஈடான தொகையானது, மேல்முறையீட்டாளரால் செலுத்தப்பட்டாலன்றி, தாக்கல் செய்யப்படுதல் கூடாது.”.

11. முதன்மைச் சட்டத்தின் 129ஆம் பிரிவில்,—

129ஆம் பிரிவிற்கானத் திருத்தம்.

(i) (1)ஆம் உட்பிரிவில், (a) மற்றும் (b) கூறுகளுக்காக, பின்வரும் கூறுகள் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

“(a) சரக்குகளின் உரிமையாளரானவர் அத்தகைய தண்டத் தொகையினை செலுத்த முன்வருவாரேயானால், அத்தகைய சரக்குகள் மீது செலுத்தப்பட வேண்டிய வரியின் இருநூறு விழுக்காட்டளவிற்கு இணையான தண்டத் தொகை மற்றும், விலக்களிக்கப்பட்ட சரக்குகளின் நேர்வில், சரக்குகளின் மதிப்பில் இரண்டு விழுக்காட்டளவிற்கு இணையானதொரு தொகை அல்லது ரூபாய் இருபத்தைந்தாயிரம், இதில் எது குறைவோ, அதனை செலுத்துகையில்;

(b) சரக்குகளின் உரிமையாளர் அத்தகைய தண்டத் தொகையினை செலுத்த முன்வரவில்லையெனில், சரக்குகளின் மதிப்பில் ஐம்பது விழுக்காட்டளவிற்கு அல்லது அத்தகைய சரக்குகளின் மீது செலுத்தப்பட வேண்டிய வரியின் இருநூறு விழுக்காட்டளவிற்கு, இதில் எது அதிகமோ, அதற்கு இணையான தண்டத் தொகையினை செலுத்துகையில், மற்றும் விலக்களிக்கப்பட்ட சரக்குகளின் நேர்வில், சரக்குகளின் மதிப்பில் ஐந்து விழுக்காட்டளவிற்கு இணையானதொரு தொகை அல்லது ரூபாய் இருபத்தைந்தாயிரம், இதில் எது குறைவோ, அதனை செலுத்துகையில்;”;

(ii) (2)ஆம் உட்பிரிவானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(iii) (3)ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

“(3) சரக்குகள் அல்லது வாகனத்தை நிறுத்தி வைக்கும் அல்லது கைப்பற்றுதல் செய்யும் உரிய அலுவலர், அவ்வாறு நிறுத்திவைக்கப்பட்ட அல்லது கைப்பற்றப்பட்டதிலிருந்து ஏழு நாட்களுக்குள் செலுத்த வேண்டிய தண்டத் தொகையை குறிப்பிட்டு ஓர் அறிவிப்பை வழங்குதல் வேண்டும், மற்றும் அதன் பின்பு, (1)ஆம் உட்பிரிவின் (a) கூறு அல்லது (b) கூறின் கீழ் தண்டத் தொகையை செலுத்துவதற்காக, அத்தகைய அறிவிப்பு சார்பு செய்யப்பட்ட தேதியிலிருந்து ஏழு நாட்கள் கால அளவிற்குள் ஓர் ஆணையினைப் பிறப்பித்தல் வேண்டும்.”;

(iv) (4)ஆம் உட்பிரிவில், “வரி, வட்டி அல்லது தண்டத் தொகை” எனும் சொற்றொடருக்காக “தண்டத் தொகை” எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(v) (6)ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

“(6) சரக்குகள் எதையும் இடம்பெயர்வு செய்யும் நபர் அல்லது சரக்குகளின் உரிமையாளரானவர், (3)ஆம் உட்பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஆணை நகலை பெற்றுக் கொண்டதன் தேதியிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் (1)ஆம் உட்பிரிவின் கீழ் தண்டத் தொகையினை செலுத்தத் தவறுகையில், அவ்வாறு நிறுத்திவைக்கப்பட்ட அல்லது கைப்பற்றுதல் செய்யப்பட்ட சரக்குகள் அல்லது வாகனங்களானவை (3)ஆம் உட்பிரிவின் கீழ் செலுத்தப்பட வேண்டிய தண்டத்தொகையை மீட்டெடுப்பதற்காக வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் மற்றும் அத்தகைய காலத்திற்குள் விற்கப்படுதல் அல்லது பிற வகையில் தீர்வுக்கு உள்ளாகுதல் வேண்டும்:

வரம்புரை:—ஆனால், (3)ஆம் உட்பிரிவின் கீழ் தண்டத் தொகை அல்லது ரூபாய் ஒரு இலட்சம், இதில் எது குறைவோ, இடம்பெயர்வு செய்பவரால் செலுத்தப்பட்டவுடன் வாகனமானது விடுவிக்கப்படுதல் வேண்டும்:

மேலும் வரம்புரை:—ஆனால், நிறுத்திவைக்கப்பட்ட அல்லது கைப்பற்றுதல் செய்யப்பட்ட சரக்குகள் அழுகக்கூடியதாகவோ அல்லது ஆபத்து விளைவிக்கக்கூடியதாகவோ அல்லது காலம் செல்ல மதிப்பில் தேய்மானம் அடையக்கூடியதாகவோ இருந்தால், மேற்சொன்ன பதினைந்து நாட்கள் கால அளவை உரிய அலுவலர் குறைத்திடலாம்.”.

130ஆம் பிரிவிற்கானத் திருத்தம்.

12. முதன்மைச் சட்டத்தில் 130ஆம் பிரிவில்,—

(i) (1)ஆம் உட்பிரிவில் “இந்தச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்த போதிலும்” எனும் சொற்றொடருக்காக “எங்கு” எனும் சொல்லானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) (2)ஆம் உட்பிரிவில், இரண்டாம் வரம்புரையில், “129ஆம் பிரிவில் (1)ஆம் உட்பிரிவின் கீழ் விதிக்கத்தக்க தண்டத் தொகைக்கு” எனும் சொற்றொடருக்காக, “அத்தகைய சரக்குகளின் மீது செலுத்த வேண்டிய வரியில் நூறு சதவீதத்திற்கு இணையான தண்டத் தொகைக்கு” எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(iii) (3)ஆம் உட்பிரிவு விட்டுவிடப்படுதல் வேண்டும்.

151ஆம் பிரிவிற்கான மாற்றீடு

13. முதன்மைச் சட்டத்தில் 151ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

“151. தகவலை கோருவதற்கான அதிகாரம்.—ஆணையர் அல்லது அவரால் அதிகாரம் அளிக்கப்பட்ட ஓர் அலுவலர், ஓர் ஆணை மூலம் இந்தச் சட்டத்துடன் இணைந்த பொருட்கூறு எதற்கும் தொடர்புடைய தகவலை, அதில் குறிப்பிடப்படலாகும் அத்தகைய காலத்திற்குள், அத்தகைய படிவத்தில் மற்றும் அத்தகைய முறையில் அளிக்குமாறு நபர் எவருக்கும் கட்டளையிடலாம்.”.

152ஆம் பிரிவிற்கானத் திருத்தம்.

14. முதன்மைச் சட்டத்தின் 152ஆம் பிரிவில்,—

(i) (1)ஆம் உட்பிரிவில்,

(a) “தனிப்பட்ட நபரின் அறிக்கையின் அல்லது அதனுடைய பகுதி எதனின்” எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(b) “இந்தச் சட்டத்தின் நடவடிக்கைகள் எதனின்” எனும் சொற்றொடருக்குப் பிறகு “தொடர்புடைய நபருக்கு கேட்டறியும் வாய்ப்பினை வழங்காமல்” எனும் சொற்றொடரானது புகுத்தப்படுதல் வேண்டும்;

(ii) (2)ஆம் உட்பிரிவு விட்டுவிடப்படுதல் வேண்டும்.

11ஆம் அட்டவணைபிற்கானத் திருத்தம்.

15. முதன்மைச் சட்டத்தின் 11ஆம் அட்டவணையில் 7ஆம் பத்தியானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

நோக்கக் காரண விளக்கவுரை.

2017ஆம் ஆண்டு தமிழ்நாடு சர்க்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டமானது (தமிழ்நாடு சட்டம் 19/2017) மாநிலத்திற்குள் சர்க்குகள் அல்லது சேவைகள் அல்லது இவ்விரண்டின் வழங்குகையின் மீது வரிவிதிப்பதற்கு மற்றும் வசூலிப்பதற்கும் வழிவகை செய்யும் நோக்கத்துடன் மாநில அரசால் இயற்றப்பட்டது.

2. 2020ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 14ஆம் நாளன்று சர்க்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தில் நடைபெற்ற, அதன் 39வது கூட்டத்தில், 2017ஆம் ஆண்டு மைய சர்க்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தில் (மையச் சட்டம் 12/2017) பல்வேறு திருத்தங்களை பரிந்துரைத்துள்ளது. கூறப்பட்ட பரிந்துரைகளுக்கு செயலாக்கம் தருவதற்காக மைய அரசானது 2021ஆம் ஆண்டு நிதிச் சட்டத்தின் (மையச் சட்டம் 13/2021) மூலம் கூறப்பட்ட மையச் சட்டத்தை திருத்தம் செய்தது. எனவே, 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு சர்க்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தில் (தமிழ்நாடு சட்டம் 19/2017), பொருந்தத்தக்க திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. எனவே, அரசானது கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 19/2017-ஐ தக்கவாறு திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.

3. இச்சட்டமுன்வடிவு மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

பி. மூர்த்தி,

வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர்

சென்னை-600 009,
செப்டம்பர் 7, 2021.

கி. சீனிவாசன்,
செயலாளர்.